

September 02, 2023

Listing Department, BSE Ltd., Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Mumbai-400 001 Scrip Code: 532633 Listing Department,
National Stock Exchange of India Limited,
"Exchange Plaza",
Bandra-Kurla Complex, Bandra (East),
Mumbai-400 051
Symbol: ALLSEC

Dear Sir / Madam,

Sub.: Disclosure under Regulation 47 of SEBI (LODR) Regulations, 2015

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), we are enclosing herewith copies of the Newspaper Advertisements titled NOTICE OF 24<sup>th</sup> ANNUAL GENERAL MEETING AND INFORMATION ON E-VOTING published on September 02, 2023 in Financial Express (English Newspaper) and Malai Malar (Tamil Newspaper).

Kindly take the same on record.

For Allsec Technologies Limited

Sripiriyadarshini Company Secretary and Compliance Officer Encl:A/a

\_\_\_\_\_

### **FINANCIAL EXPRESS**

### NCDEX **National Commodity & Derivatives Exchange Limited**

CIN: U51909MH2003PLC140116 Regd Office: Akruti Corporate Park, 1st Floor, L.B.S. Road, Near G.E.Garden,

Kanjurmarg West, Mumbai, Maharashtra 400078 Ph: 022-66406789 | Fax: (+91-22) 6640 6899 | Email: askus@ncdex.com | Website: www.ncdex.com

NOTICE OF 20<sup>TH</sup> ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the Twentieth Annual General Meeting ('AGM') of National Commodity & Derivatives Exchange Limited ('the Exchange' / 'the Company') will be held on Tuesday, September 26, 2023 at 11:00 a.m. (IST) through Video Conferencing ('VC')/Other Audio-Visual Means ('OVAM') to transact the business, as set out in the Notice of AGM dated August 11, 2023. Pursuant to the circulars issued by the Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, AGM will be held through VC/OAVM.

In terms of said circulars, the AGM Notice along with the Annual Report for Financial Year 2022-23 have been sent in electronic mode to all the members on September 01, 2023 at their email addresses registered with the Company. The AGM Notice and Annual Report are also available on the website of the Company https://www.ncdex.com. The instructions for attending the AGM are provided in the

The documents pertaining to the items of business to be transacted at the AGM shall be available for inspection upto the date of the meeting.

For National Commodity & Derivatives Exchange Limited

Place: Mumbai Date: September 01, 2023

Hoshi D. Bhagwagar Company Secretary



HARRISONS MALAYALAM LIMITED

### NOTICE OF THE 46th ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCE(VC)/ OTHER AUDIO-VISUAL MEANS(OAVM)

Notice is hereby that Forty Sixth Annual General Meeting (46th AGM) of the Company of Harrisons Malayalam Limited will be held on Wednesday, September 27, 2023, at 12:00 Noon (IST) through Video Conferencing ("VC")/Other Audio Visual Means("OAVM") facility as per the provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular No 10/2022 dated 28th December 2022, read with General Circular Nos. 14/2020 dated 8th April, 2020, 17/2020 dated 13th April, 2020, 20/2020 dated 5th May 2020, 02/2021 dated 13th January, 2021, 21/2021 dated 14th December, 2021 and all other applicable circulars issued by Ministry of Corporate Affairs (MCA Circulars) and Circular No.SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January, 2023 ("SEBI Circular") issued by Securities and Exchange Board of India (SEBI) to transact the business as set out in the Notice of AGM dated August 10, 2023 which will be sent to members through email, separately. The deemed venue for the 46th AGM shall be the Registered Office of the Company.

The notice of the AGM and the annual report for the Financial Year 2022-23, including the financial statements for the year ended March 31, 2023 will be sent by email only to members whose email id's are registered with the Company or with the Depository Participant (Depositories) in accordance with the MCA Circulars and the SEBI Circular and is also being available on Company's website www.harrisonsmalayalam.com and on the website of stock exchanges i.e www.nseindia.com and www.bseindia.com and as well as on the website of Central Depository Services (India) Ltd. i.e. www.evotingindia.com.

Members can join and participate in the meeting through VC/OAVM facility. Detailed process and manner for attending the AGM and casting vote through remote e-voting and e-voting at the AGM for members holding shares in dematerialised mode, physical mode and for member who have not registered their email address is being provided in the notice of AGM.

### In case the shareholder has not registered his/her/their email address with the Company/its RTA/Depositories and or not updated the Bank Account mandate, the following instructions to be followed:

a) In case of shares held in physical form, kindly submit your updation request in the prescribed Form ISR-1 (hosted on the website of the Company www.harrisonsmalayalam.com and Company's Registrar and Share Transfer Agent (RTA) www.linkintime.co.in) to our RTA, Link Intime India Private Limited, Surya, 35, Mayflower Avenue, Sowripalayam Road, Coimbatore - 641028, E-mail: coimbatore@linkintime.co.in

b) In the case of Shares held in Demat mode, the shareholder may please contact the Depository Participant ("DP") and register the email address and bank account details in the demat account as per the process followed and advised by the DP

The above information is being published for the benefit & information of shareholders and is in compliance with the MCA Circulars and SEBI Circular.

For Harrisons Malayalam Limited **Binu Thomas** September 1, 2023 Company Secretary

# alletechnologies

https://www.nseindia.com.

Members holding share in

ALL E TECHNOLOGIES LIMITED (Formerly: All e Technologies Pvt. Ltd.)

CIN: U72200DL2000PLC106331 Tel.: +91-120-3000 300 www.alletec.com Corp. Office: A-1, Sector 58, Noida-201301, India

Regd.Office: UU-14, Vishakha Enclave, Pitampura Delhi-110034, India

### NOTICE OF 23<sup>ND</sup> ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 23rd Annual General Meeting (AGM) of the Members of All e Technologies Limited is scheduled to be held on Wednesday, September 27 2023 at 02:00 PM (IST) through Video Conferencing/Other Audio-Visual Means (VC) in Compliance with General Circular No. 10/2022 dated December 28, 2022 read with the circulars issued earlier on the Subject by Ministry of Corporate Affairs (' MCA Circulars'), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations) read with SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 05 2023 ('SEBI Circulars') and the applicable provision of the Companies Act, 2013 ('the

ACT') read with the Rules made there under, to transact the business set forth in the Notice convening the 23rd AGM (AGM Notice). Completion of dispatch of AGM Notice & Annual Report For FY 23: In compliance with MCA Circulars and SEBI Circulars, the Company has sent the AGM Notice and the Annual Report for FY'23 on Friday, September 01, 2023 via, e-mail, to those Members

whose e-mail address was registered with the Company/Registrar and Share Transfer Agent/Depository Participant(s). The AGM Notice and Annual Report are also available on the Company's Website at https://www.alletec.com/investors-alletec, on the website of National Securities Depository Limited (NSDL) at <u>www.evoting.nsdl.com</u>, and also on the website of the Stock Exchange i.e. The National Stock Exchange of India Limited at

E-voting: In compliance with Section 108 of the Act read with the Rules made thereunder, Regulation 44 of the Listing Regulations and the Secretarial Standard – 2 on General Meeting issued by the Institute of Company Secretaries of India, Members have been provided with the facility to cast their vote on all resolution set forth in AGM Notice using electronic voting system (e-voting) provided by NSDL. Only those Members whose names are recorded in the Register of Members of the Company or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on Wednesday, September 20, 2023 ('Cut-off date') will be entitled to cast their vote by remote evoting or e-voting during the AGM. Participation of members through VC will be reckoned for the purpose of quorum for the AGM as per Section 103 of the Act.

The voting right of the Members shall be in proportion to their shareholding to the paidup equity share capital of the Company as on the Cut off date. Once a vote is cast by a Member, she/he will not be able to change it subsequently. Members can opt for only one mode of voting i.e. through remote e-voting or e-voting at the AGM. If a Member casts the votes by both modes then the voting done through remote e-voting at the shall prevail. Detailed procedure for remote e-voting and e-voting during the AGM and access to the AGM is outlined in Annexure to the AGM Notice.

The Remote e-voting period begins on Sunday, September 24, 2023 (9:00 AM IST) and ends on Tuesday, September 26, 2023 (5:00 PM IST). Thereafter, the remote evoting module shall be disabled by NSDL and Members will not be allowed to vote. Members who have exercised their right to vote by remote e-voting may attend the AGM but shall not be entitled to cast their vote again.

Dividend: The Board of Directors at its meeting held on May 20, 2023 has recommended a final dividend of ₹ 1 per Equity Share of the face value of ₹10/-each (i.e. 10% on the face value of Equity Share). The Record Date for the purpose of Payment of Final Dividend is fixed as Wednesday, September 20, 2023, if approved at the 23rd AGM, Members may please refer to Notes of the AGM Notice for TDS-related instructions on dividend payment.

Members who have not registered/updated their e-mail address and/or bank account details are requested to register/update the same in the records of the Company/Depository, as case may be, in the following manner:

Through their respective Depository

the Demat form Participant (DP) Through the Company RTA i.e. Skyline Members holding share in Financial Services Private Limited the Physical form

For any queries relating to e-voting, Members may refer to the frequently asked questions (FAQs) and e-voting user manual available in the download section of www.evoting.nsdl.com or call on.: 022 - 4886 7000 and 022 - 2499 7000 or send a request to Ms. Snehal Bhame, Assistant Manager at evoting@nsdl.co.in.

For All E Technologies Limited September 02, 2023

Akash Chaudhry

Company Secretary & Compliance Officer

### PANACHE DIGILIFE LIMITED

CIN: L72200MH2007PLC169415 Regd. Off.: Bldg. A3, 102-108 & 201-208, Babosa Industrial Park, Mumbai - Nashik Highway NH3, Saravali Village, Bhiwandi, Thane - 421302, Maharashtra, India Corp. Off.: B-507, Raheja Plaza Premises CSL, L.B.S. Marg, Ghatkopar West

Mumbai - 400086, Maharashtra, India Tel: 022-2500 7002; Email: info@panachedigilife.com; Website: www.panachedigilife.com

### NOTICE OF SIXTEENTH ANNUAL GENERAL MEETING

This is to inform that the Sixteenth Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held on Friday, September 29, 2023 at 03:00 p.m. IST through Video Conferencing/Other Audio-Visual Means ("VC/OAVM"), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 read with enabling circulars issued by the Ministry of The Notice of the 16th AGM along with the Annual Report for the financial year 2022-23 will be

sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company's Registrar and Share Transfer Agent, Bigshare Services Private Limited ("RTA")/Depositories. Members holding shares in dematerialized form, are requested to register their email address and mobile number with their Depository Participants and members holding shares in physical form are requested to furnish details of email address and mobile number to the RTA at vinod.y@bigshareonline.com. The Notice of 16th AGM along with the Annual Report for the financial year 2022-23 will also be available on the website of the Company at www.panachedigilife.com, website of National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of CDSL i.e. www.evotingindia.com, being the agency appointed by the Company for providing e-voting and VC/OAVM facility for the AGM.

Members will have an opportunity to cast their votes remotely on the business set forth in the Notice of the AGM through remote e-voting. The manner of remote e-voting for members holding shares in dematerialization form, physical form and members who have not registered their email addresses will be provided in the Notice of the AGM. The facility of e-voting will also be provided at the AGM and members attending the AGM, who have not cast their votes by remote e-voting, will be able to vote at the meeting.

For Panache Digilife Limited

Place: Mumbai Date: September 1, 2023

Harshil Chheda Company Secretary & Compliance Officer

## **ARUNIS ABODE LIMITED**

(formerly known as M. B. Parikh Finstocks Limited) CIN: L70100GJ1994PLC021759

Regd. Office: Desai House, Survey No. 2523, Coastal Highway, Umersadi, Killa Pardi, District - Valsad - 396125, Gujarat; Mobile: +91-70456 77788; Email: corporate@arunis.co: Website: www.arunis.co NOTICE OF 29TH ANNUAL GENERAL MEETING. REMOTE E-VOTING AND BOOK CLOSURE INTIMATION

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 and Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014. 1. NOTICE is hereby given pursuant to Rule 20 of the Companies (Management & Administration) Rules, 2014 that the 29th Annual General Meeting (AGM) of the shareholders of Arunis Abode Limited will be held on Tuesday, 26th September 2023 at 04:30 P.M.(IST) through Video Conferencing ('VC') / Other Audio Visual Means ('OAVM'), without the physical presence of the Members at a common venue to transact the business as set out in the Notice of the AGM dated 11th August 2023, in accordance with the applicable provisions of the Companies Act, 2013 and rules framed thereunder, read with circulars issued by the Ministry of Corporate Affairs ('MCA Circulars') and circulars issued by the Securities and Exchange Board of India ('SEBI Circulars').

2. In compliance with the Companies Act, 2013, the rules made thereunder and the aforesaid Circulars, the Notice of the 29th AGM along with a copy of the Annual Report for the financial year 2022-23, have been sent through electronic mode (e-mail) on 31st August 2023 to all those members who have registered their e-mail address with the respective Depositor Participants ('DPs') or the Company or its Registrar and Share Transfer Agents ('RTA') viz., Link Intime India Private Limited. The said Annual Report along with the Notice convening the AGM is also available on the website of the Company viz. www.arunis.co. the website of BSE Ltd. viz. www.bseindia.com and on the website of Central Depository Services (India) Limited ('CDSL') viz. www.evotingindia.com 3. Members holding shares either in physical form or dematerialized form, as on the cut-

off date i.e., Tuesday, 19th September 2023 may cast their vote electronically on the Ordinary and Special business as set out in the Notice of the 29th AGM through an electronic voting system of CDSL from a place other than the venue of the AGM ('remote e-voting'). 4. Pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and the Share Transfer books of the Company will remain closed m Wednesday, 20th September 2023 to Tuesday, 26th September 2023 (both days inclusive for the purpose of the ensuing 29th AGM. **5.** All the members are hereby informed that

The remote e-voting shall commence on Saturday, 23rd September 2023 at 9.00 A.M. ii. The remote e-voting shall end on Monday, 25th September 2023 at 5.00 P.M. (IST); iii. any person, who acquires shares of the Company and becomes a member post dispatc of the Notice of the 29th AGM and holding shares as on the cut-off date may obtain the Logir

ID and password by sending a request at helpdesk.evoting@cdslindia.com or rnt.hrlpdesk@linkintime.co.in (e-voting agency's email address). However, if a person is already registered with CDSL, for e-voting then the existing user ID and password can be used for casting their vote iv. Members may note that a) The facility for e-voting shall be made available during the AGM and those members present in the AGM through VC/OAVM, who have not cast their vote on the resolutions

through remote-e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through the e-voting system at the AGM; b) The members who have cast their votes by remote e-voting facility prior to the AGM may also attend the AGM through VC / OAVM but shall not be entitled to cast vote again c) A person whose name is recorded in the Register of Members and Register o

beneficial owners as maintained by the depositories as on the cut-off date shall only be entitled to avail the facility of remote e-voting as well as e-voting during the AGM through v The manner of remote e-voting and e-voting by the members holding shares in dematerialized mode and in physical mode and for the members who have not registered their e-mail address is provided in the notice of the AGM. The details will also be made available on the Website of the Company. Members are requested to visit www.arunis.co to

6. If you have any queries or issues regarding attending the AGM and e-voting from the CDSL e-voting system, you may contact Mr. Rakesh Dalvi, Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43. Members may also write t the Company Secretary & Compliance Officer of the Company at corporate @ arunis.co or 7. The aggregate results of Remote e-voting and voting at the AGM will be announced

within 2 working days of the 29th AGM by the Company on its website and also informed to the Stock Exchange. For Arunis Abode Limited

**Garima Mandhania** 

Place: Mumbai Date: 31-08-2023

Company Secretary & Compliance Officer Membership No.: A62347

#### **HINDUSTAN ADHESIVES LIMITED** CIN: L74899DL1988PLC031191

Regd. Off: B-2/8, SAFDARJUNG ENCLAVE, NEW DELHI-110029 Ph.:011-41650347, Fax: 011-26191358,

Email: accounts@hindustanadhesives.com, Website: www.bagla-group.com

Notice is hereby given that the 35th Annual General Meeting (AGM) of the shareholders of the Company shall be held on Saturday, September 23<sup>rd</sup>, 2023 at 2.00 P.M.Indian Standard Time ("IST"), through Video Conferencing/ Other Audio-Visual Means ("VC/OAVM") Facility to transact the businesses mentioned in the Notice convening the said AGM. In accordance with the General Circular Nos. 14/2020 dated 8th April, 2020, 17/2020 dated 13th April, 2020, 20/2020 dated 5th May, 2020, 2/2022 dated 5th May, 2022, 10/2022 dated 28th December, 2022 and other relevant circulars ("MCA Circulars") read with the Securities and Exchange Board of India ("SEBI") Circular No. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5<sup>th</sup> January 2023 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circular"), the Notice of the 35th AGM along with the Annual Report 2022-23 will be sent through electronic mode only to those Members whose e-mail addresses are registered with the Company or Registrar & Transfer Agent and Depositories.

The requirement of sending physical copies of the Notice of the AGM has been dispensed with vide MCA Circulars and the SEBI Circular. The Annual Report 2022-23 of the Company, inter alia, containing the Notice and the Explanatory Statement of the 35th AGM is available on the website of the Company at www.bagla-group.com and on the websites of the Stock Exchanges viz. www.bseindia.com. A copy of the same is also available on the website of Link Intime India Pvt. Ltd i.e. https://instavote.linkintime.co.in.

In compliance with Section 108 of the Companies Act, 2013 ('the Act') read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time, the Secretarial Standard on General Meetings ('SS-2') issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing to its Members the facility of remote e-Voting before as well as during the AGM in respect of the business to be transacted at the AGM and for this purpose, the Company has appointed Link Intime India Pvt. Ltd for facilitating voting through electronic means.

The detailed instructions for remote e-Voting are given in the Notice of the AGM. Members are requested to note the following: a. The remote e-Voting facility would be available during the following period:

Commencement of Remote e-Voting From 9.00 a.m. (IST) on Wednesday, September 20, 2023 End of Remote e-Voting

Upto 5.00 p.m.(IST) on Friday, September 22, 2023 The remote e-Voting module shall be disabled by Link Intime India Pvt. Ltd for voting thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time:

The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up equity share capital of the Company as on Saturday, September 16, 2023 ('Cut-Off Date'). The facility of remote e-Voting system shall also be made available during the Meeting and the Members attending the Meeting, who have not already cast their vote by remote e-Voting shall be able to exercise their right during the Meeting. A person whose name is recorded in the Register of Members / Register of Beneficial Owners as on the Cut-Off Date only shall be

entitled to avail the facility of remote e-Voting before / during the AGM; Any person who acquires shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holds shares as on the Cut-Off Date, may obtain the loginid and password for remote e-Voting by sending a request at https://instavote.linkintime.co.in or may contact on toll free number 011-41410592/93/94 and 022 - 49186000 and send email to enotices@linkintime.co.in, as provided by Link Intime India Pvt. Ltd. A person who is not a Member as on the Cut-Off Date should treat the Notice of the AGM for information purposes

Members who have cast their vote by remote e-Voting prior to the Meeting may also attend the Meeting electronically, but shall not be entitled to vote again.

In case the shareholders have any queries or issues regarding e-voting, you may refer the

Frequently Asked Questions ("FAQs") and Instavote e-Voting manual available at https://instavote.linkintime.co.in, under Help section or write an email to enotices@linkintime.co.in or Call at:-Tel: 022-49186000. Mr. Mukesh Kumar Agarwal, Company Secretary in Practice, has been appointed as the

Scrutinizer to scrutinize the Remote E-voting process which may be taken at the AGM. Kindly note that once you have cast your vote through Remote E-voting, you cannot modify

your vote or vote on a poll at the AGM. However, you may attend the AGM and participate in It is hereby being reiterated that persons whose names are recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the depositories as on 16<sup>th</sup>

September, 2023 being the cut-off date, shall only be entitled to participate in the Remote E-

The consolidated results of the Remote E-voting which may be taken at the AGM, shall be announced by the Company within 2 days of the AGM & displayed on the websites of the Company and of the Remote E-Voting Agency and also informed to Stock Exchanges.

Notice is further given pursuant to Section 91 of the Companies Act. 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 that the Register of Members and ShareTransfer Books of the Company shall remain closed from 17<sup>th</sup> September, 2023 to 23rd September, 2023 (both days inclusive) for the purpose of AGM for the FY 2022-23. For and on behalf of

HINDUSTAN ADHESIVES LIMITED Madhusudan Bagla

Date: 02nd September, 2023 Place: New Delhi

(Managing Director) DIN-01425646 Date: September 2, 2023

Place: Mumbai

### ALLSEC TECHNOLOGIES LIMITED

CIN: L72300TN1998PLC041033 Tel: 044-42997070

Registered Office: 46C, Velachery Main Road, Velachery, Chennai-600042 Website: www.allsectech.com; E-mail: investorcontact@allsectech.com

### NOTICE OF 24th ANNUAL GENERAL MEETING AND INFORMATION ON E-VOTING

Notice is hereby given that the Twenty Fourth (24°) Annual General Meeting (\*AGM") of members of Allsec Technologies Limited ("the Company") will be held through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM") on Monday, the 25" day of September, 2023 at 5:00 P.M. (IST), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and Rules made thereunder and the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (hereinafter referred as "Listing Regulations"), read with General Circular Number 20/2020 14/2020, 17/2020 02/2021, 21/2021, 02/2022, and 10/2022 (Collectively referred to as "MCA Circulars"), issued by Government of India and SEBI to transact the businesses as set out in the Notice calling the 24" AGM of the Company.

In compliance with the relevant circulars, the Notice of the AGM and the standalone and consolidated financial statements for the Financial Year 2022-23, along with the Board's Report, Auditor's Report and other documents required to be attached thereto, have been sent to the Members of the Company on August 31, 2023, whose email addresses are registered with the Company / Depository Participant(s). The aforesaid documents are also available on the Company's website under Investor Information and on the website of the Stock Exchanges, i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively.

Details of business items to be transacted at 24th AGM, the process and manner of remotee-voting/e-voting at the AGM, amongst other matters, are provided in the notice of AGM. A copy of the 24" AGM Notice can be accessed at the link: https://www.allsectech.com/wp-content/ uploads/2023/08/AGM-Notice-2022-23.pdf and a copy of Annual Report for the financial year 2022-23 can be accessed at the link\_https://www.allsectech.com/\_wp-content/uploads/2023/08/Allsec-Technologies-Ltd-AR-2022-23-.pdf

the Notice of the AGM.

Date: 02.09 2023

Place: Chennai

Pursuant to Section 91 of the Companies Act, 2013 ("Act"), Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 42 of the Listing Regulations the Register of Members and Share Transfer Books will remain closed from September 19, 2023 to September 25, 2023 (both days inclusive).

Any person who becomes member of the Company after the dispatch of Notice of the AGM and holding shares as on the cut-off date may obtain the User Id and password in the manner as provided in the Notice of the AGM.

### Instructions for remote e-voting and e-voting during the AGM:

The Company is providing to its Members, the facility to exercise their right to vote on resolutions set forth in the Notice of the AGM, using electronic voting system platform (evoting), provided by Central Depository Services (India) Limited ("CDSL") in compliance with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 read with Section 108 of the Act and Regulation 44 of the Listing Regulations. The facility for e-voting at AGM shall also be made available on the day of AGM i.e. on September 25", 2023. The members who have not cast their votes through remote e-voting can cast their vote at the AGM.

Information and instructions including the details of User Id and password relating to e-voting have been sent to the members through e-mail. The same login credentials should be used for attending the AGM through VC/OAVM.

The manner of remote e-voting by members holding shares in dematerialized form physical mode and members who have not registered their email addresses is provided in

#### The e-voting facility will be available during the following voting period: Commencement of remote e-voting : Friday September 22, 2023 (9:00 A.M. IST)

Sunday, September 24, 2023 (5:00 P.M. IST) End of remote e-voting

or contact Mr. Rakesh Dalvi (022-23058542/02223058543).

The remote e-voting will not be allowed beyond the aforesaid date and time and the remote e-voting module shall be forthwith disabled by CDSL upon expiry of the aforesaid period. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to

A person, whose name is recorded in the register of members or the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e., Tuesday, September 19th, 2023 only shall be entitled to avail the facility of voting through remote e-voting or for participation at the AGM.

For any query/ clarification or issues regarding remote e-voting / e-voting during the AGM you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write to helpdesk.evoting@cdslindia.com

By Order of the Board of Directors Allsec Technologies Limited



### SUPRIYA LIFESCIENCE LIMITED

CIN: L51900MH2008PLC180452 Regd Off: 207/208, Udyog Bhavan, Sonawala Road, Goregaon (East),

Mumbai - 400063, Tel: + 91 22 4033 2727 Email: cs@supriyalifescience.com, Website: www.supriyalifescience.com

### NOTICE FOR THE ATTENTION OF THE SHAREHOLDERS OF THE COMPANY

Notice is hereby given that the 15" Annual General Meeting ("AGM") of Supriya Lifescience Limited ("Company") will be held on Friday, September 29, 2023 at 03.00 p.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility provided by the National Securities Depository Limited ("NSDL") to transact the business as set out in the notice convening the said AGM.

In view of the continuing COVID-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") has vide its circular dated May 05, 2020 read with circulars dated April 08, 2020 and April 13, 2020, January 13, 2021 and May 05, 2022 (collectively referred to as "MCA Circulars") and SEBI Circular dated May 12, 2020, January 15, 2021 May 13, 2022 and January 5, 2023 permitted the holding of the AGM through VC/OAVM, without the physical presence of the Members at a common venue. In compliance with these MCA Circulars and the relevant provisions of the Companies Act, 2013 and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 the AGM of the Company will be held through VC / OAVM. The registered office of the Company shall be deemed to be the venue for the AGM.

In compliance with the aforesaid MCA Circulars No. 10/2022 dated December 28, 2022 and SEBI Circular dated January 5, 2023, Notice of the AGM along with the Annual Report 2022-23 is being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories unless any Member has requested for a physical copy of the same mentioning their names, DP ID and Client ID to the Company's email address at cs@supriyalifescience.com. The Notice of AGM and the Annual Report 2022-23 will also be available on the Company's website www.supriyalifescience.com websites of the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively and on the website of NSDL https://www.evoting.nsdl.com.

All the members are requested to register their e-mail ID with the Registrar and Share Transfer Agent of the Company for the purpose of service of documents under Section 20 of the Act, by e-mode instead of physical service of documents. Members may also send an e-mail request to evoting@nsdl.co.in or cs@supriyalifescience.com along with the following documents for procuring user ID and password and registration of e-mail addresses for e-Voting for the

1. In case shares are held in physical mode please provide Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAAR (self-attested scanned copy of Aadhaar Card).

In case shares are held in demat mode, please provide DPID-CLID (16 digit DPID + CLID or 16 digit beneficiary ID), Name, client master or copy of Consolidated Account statement, PAN (self-attested scanned copy of PAN card), AADHAAR (self-attested scanned copy of Aadhaar Card).

The Board of Directors of the Company at their Meeting held on May 26, 2023 have recommended a final dividend of Rs. 0.60 /- per share on the face value of Rs. 2/per equity share subject to the approval of the Shareholders at the AGM. The Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Saturday September 16, 2023 to Friday, September 29, 2023 (both days inclusive) for the purpose of Dividend and AGM. The Company has fixed Friday, September 15, 2023 as the "Record Date" for determining entitlement of Members to final dividend for the financial year ended March 31, 2023, if approved at the AGM.

Payment of Dividend will be taxable in the hands of the Members w.e.f. April 1, 2020

and the Company is required to deduct TDS from the dividend paid to the Members at prescribed rates under the Income Tax Act, 1961 (the "IT Act"). Please refer to the 'Notes' forming part of the Notice of 15" AGM The Company is providing remote e-voting facility ("remote e-voting") of NSDL to all its members to cast their vote on all resolution set out in the notice of the 15th AGM.

Additionally, the Company is providing facility of voting through e-voting system during the AGM ("e-voting"). Detailed procedure for remote e-voting before AGM/remote e-voting during the AGM will be provided in the Notice. Members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

AGM and in particular, instruction of joining the AGM, manner for casting vote through remote e-voting/e-voting during the AGM. By Order of Board of Directors For Supriya Lifescience Limited

> Shweta Singh Company Secretary & Compliance Officer

**ARCHIDPLY INDUSTRIES LIMITED** 

(CIN: L85110UR1995PLC008627) Regd. Office: Plot No. 7, Sector - 9, Integrated Industrial Estates, SIDCUL, Pant Nagar, Udham Singh Nagar, Rudrapur, Uttarakhand, 263153, Phone: 05944-250270, Fax: 05944-250269 Cor. Office: 2/9, 1st floor, W.H.S. Kirti Nagar, New Delhi - 110015

Notice is hereby given that the Twenty Eighth (28th) Annual General Meeting (AGM) of the Members of Archidoly Industries Limited will be held on Thursday, September 28, 2023 at 11:30 A.M. at its registered office at Plot No. 7, Sector - 9, Integrated Industrial Estates, SIDCUL, Pan Nagar, Udham Singh Nagar, Rudrapur, Uttarakhand, 263153 to transact the business as specified

Notice is also hereby given that pursuant to section 91 of the Companies Act, 2013 and the Companies (Management & Administration) Rules, 2014, as amended from time to time, the register of members and share transfer books of the company shall remain closed from 22nd of September, 2023 to Thursday, 28th of September, 2023 (both days inclusive) for the purpose of aforesaid AGM.

members whose email addresses are registered with the company/depositories and physical copies are Dispatched to the members whose email addresses are not available with the In terms of section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of Companies (Managemen and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (Listing Obligations and

pleased to provide its members the facility to cast their vote electronically, through the e-voting services provided by Central Depository Services (India) Limited (CDSL) on all resolutions proposed to be considered at the aforesaid AGM Further, the facility for voting through Poll/Ballot Paper shall be made available at the AGM and the Members attending the Meeting who have not cast their vote by remote e-voting shall be able to exercise their right to vote at the Meeting through Poll/ Ballot Paper. The facility for voting by

Mr. Rajneesh Sharma, Proprietor of M/s Rajneesh Sharma and Co, Company Secretaries has been appointed as Scrutinizer to scrutinize the e-voting and remote e-voting process and the evoting at AGM in fair and transparent manner. All the members are hereby informed that:

be transected through voting by electronic means and through poll/Ballot paper at AGM;

(1ST) and end on Wednesday, 27th September, 2023 (5:00 p.m.) (1ST). iii. Cut-off date is Thursday, 21st September, 2023.

Notice of AGM and holding shares as of the cut-off date i.e. Thursday, 21st September, 2023 can do remote e-voting by obtaining the login ID and password by sending an email to helpdesk.evoting@cdslindia.com or call on 022-23058542/43 by mentioning their Folio No./DP ID no. However, if such shareholder is already registered with the [RTA/DP] for

remote e-voting then existing user ID and password can be used for casting vote. v. The members may note that: a. Remote e-voting shall not be allowed beyond Wednesday, 27th September, 2023 (05:00

b. The facility for voting through e-voting shall not be made available at the AGM of the Company and members attending the AGM who have not already casted their vote by remote e-voting shall be able to vote at the AGM through Poll/Ballot at the AGM.

d. A person whose name is recorded in the register of member or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. Thursday, 21s

(www.archidply.com) and CDSL's website (www.evotingindia.com); and vii. In case of any queries before or during the AGM, you may refer to the Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual available at the

contact Mr. Nitin Kunder (022- 23058738) or Mr. Mehboob Lakhani (022-23058543) or Mr. Rakesh Dalvi (022-23058542).

For Archidply Industries Limited

Place: Delhi Date: 01.09.2023

Sripiriyadarshini

Company Secretary and Compliance Officer



#### NAYARA ENERGY LIMITED Registered Office: Khambhalia, Post Box No. 24,

Dist. Devbhumi Dwarka - 361 305, Gujarat, India Corporate Identity Number: U11100GJ1989PLC032116 Phone: 91 2833 661444, Fax: 91 2833 662929 Email: investors@nayaraenergy.com Website: www.nayaraenergy.com

## NOTICE

The 33<sup>rd</sup> Annual General Meeting ("AGM") of Nayara Energy Limited will be held on Wednesday, September 27, 2023 at 2:30 p.m. IST through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder read with General Circular No. 14/2020. 17/2020, 20/2020, 02/2021, 19/2021, 21/2021, 2/2022 and 10/2022 issued by the Ministry of Corporate Affairs (collectively referred to as "MCA Circulars") to transact the business set out in the Notice dated August 10, 2023 calling the AGM. Members will be able to attend the AGM through VC / OAVM at <a href="https://www.evoting.nsdl.com">https://www.evoting.nsdl.com</a>. Members

In compliance with the MCA Circulars, the Notice of the AGM and Annual Report of the Company comprising of the audited standalone financial statements for the financial year 2022-23, along with Board's Report, Auditors' Report thereon, audited consolidated financial statements along with the Auditors' Report thereon for the financial year 2022-23 and other documents required to be attached thereto, have been sent by providing a weblink only by electronic mode on August 31, 2023 to all the members of the Company whose email addresses are registered with the Depository Participant(s) / Link Intime India Private Limited, Registrar & Transfer Agents of the Company ("RTA"). The aforesaid documents are also available on the Company's website at www.nayaraenergy.com and on the website of National Securities Depository Limited ("NSDL") at

Members will be able to attend the AGM through VC/OAVM through the NSDL e-Voting system. The instructions for attending the AGM through VC/OAVM are provided in the notes to the Notice of AGM.

Manner of casting vote through e-voting - The Company is providing remote e-voting facility to the members to exercise their vote on business to be transacted at the AGM. This remote e-voting facility will be provided by NSDL from 8.00 a.m. (IST) on Friday, September 22, 2023 to 5.00 p.m. (IST) on Tuesday, September 26, 2023. The remote e-voting facility will be available at the link <a href="https://www.evoting.nsdl.com">https://www.evoting.nsdl.com</a>. The remote evoting facility will not be allowed beyond 5.00 p.m. (IST) on Tuesday, September 26, 2023. The Company will also provide e-voting facility during the AGM to members who have joined the meeting by VC/OAVM facility and have not cast their vote on resolutions through remote e-voting facility and who are not barred from doing so. Members of the Company. holding shares in dematerialised mode, physical mode and those who have not registered their e-mail address, can cast their vote on the resolutions by following the instructions for remote e-voting before and during the AGM as per the instructions provided in the notes to the Notice of AGM. A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the AGM. A member can opt only single mode of voting i.e. through remote e-voting or voting at the AGM. Once the vote on a resolution is cast

AGM is Wednesday, September 20, 2023, Members holding shares either in physical form or in dematerialized form and whose name is recorded in the Register of Members maintained by the depository as on the cut-off date only may cast their vote electronically on the Business set out in the Notice of AGM either through electronic voting system of NSDL or by participation in e-voting at the AGM. Any person, who acquires shares of the Company and becomes member after dispatch of the Notice and holding shares as of the cut-off date i.e. Wednesday, September 20, 2023 may obtain the login ID and password by sending a request to NSDL at evoting@nsdl.co.in or to the RTA by

(FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the Downloads section of www.evoting.nsdl.com or call on

Members are requested to carefully read the Notice of the AGM particularly instructions for joining the AGM, manner of casting vote

holding Equity Shares in physical form and who have not registered their e-mail addresses may get their email IDs registered by sending scanned copy of a request on plain paper signed by the

CHENNAI/KOCHI

Phone: 011-45642555, Website: www.archidply.com, Email: cs@archidply.com

Notice of AGM, E-voting and Book Closure

in AGM Notice.

Notice of the 28th AGM along with the Annual Report 2022-23 is sent by electronic mode to those company/depositories.

Disclosure Requirements) Regulations 2015, as amended from time to time, the company is

electronic voting system shall not be made available at the AGM of the Company

ii. The remote e-voting period commences on Monday, 25th September, 2023 (10:00 a.m.

c. A member may participate at the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again

www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or

viii. For detailed instructions pertaining to e-voting, members may please refer to the section "Notes" in the Notice of the Annual General Meeting.

participating through the VC / OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Companies Act, 2013.

by the member, he will not be allowed to change it subsequently. The cut-off date for the purpose of remote e-voting and e-voting at the

writing at pradeep.mokale@linkintime.co.in. In case of any queries, you may refer to the Frequently Asked Questions

022 - 4886 7000 and 022 - 2499 7000 or call on toll free no.: 1800-1020-990 and 1800-22-44-30 or contact Ms. Pallavi Mhatre, Manager at NSDL by sending a request e-mail at evoting@nsdl.co.in. or write to them at Trade World, A wing, 4th & 5th Floors, Kamala Mills Compound, Lower Parel, Mumbai - 400 013. Members can also contact Mr. Pradeep Mokale, Assistant Vice President at RTA at the telephone numbers 022 -49186000 or send email to the RTA at pradeep.mokale@linkintime.co.in or write to them at Link Intime India Private Limited, Unit - Nayara Energy Limited, C-101, 247 Park, LBS Marg, Vikhroli (W), Mumbai - 400 083.

through remote e-voting or e-voting at the AGM. Manner of registering Email IDs - The members of the Company

Members are requested to carefully read all the notes set out in the Notice of the 15" shareholder/s (including joint holders, if any) to the RTA of the Company at mt.helpdesk@linkintime.co.in, mentioning Name of shareholder (including joint holders, if any), their Folio No., Email ID to be registered and Mobile Number (optional). The request for registration of email ID should be accompanied by (a) scanned copy of the share certificate (front and back); (b) self-attested scanned copy of PAN card and (c) selfattested scanned copy of any one of passport / driving license / electricity bill (not older than 3 months). The members holding shares in demat form and who have not registered their email IDs are requested to contact their respective Depository Participant and follow the procedure prescribed by them.

For Nayara Energy Limited Mayank Bhargava Company Secretary

i. The Ordinary and special business as set out in the Notice of 28th AGM of the company may

iv. Persons who acquire and becomes shareholder of the Company after the dispatch of the

September, 2023 only shall be entitled to avail the facility of remote e-voting vi. The notice of 28th AGM of the Company is available on the Company's website

**Atul Krishna Pandey** Company Secretary

Date: September 1, 2023

Place: Mohali, India

சாதகமான தொகுதிகளை ஆராயும் அ.தி.மு.க.

இவிகும் வடப்பாடி பழனிசாமி

மதுரை மாநாட்டு வெற்றி, கோர்ட்டில் கிடைத்த வெற்றியால் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஷிமூடில் இருக்கிறார். இதே உற்சாகத்துடன் தேர்தல் களத்திலும் நிர்வாகிகளை இறக்கி இல்ற உற்சாகத்துடன் கற்றதும் களித்துதும் நாவாகிகளை இங்குகள் விட்டுள்ளார். அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க ஒரு டீமையே இறக்கி உள்ளார். இந்த குழுவினர் தொகுதிகளில் சென்று சாதக, பாதகங்களை அலசி வருகிறார்கள். கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதிகள், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் என இரண்டு தொகுதிகள், வெற்றி பேற வாய்ப்புள்ள தொகுதிகள் என இரண்டு திதமாக தயாரிக்கிறார்கள்.

கண்டிப்பாக வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 4 வேட்பாளர் பட்டியலையும் தயாரித்து வருகிற 15-ந்தேதிக்குள் ஒப்படைக்கும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளாராம். அ.தி.மு.க.வுக்குள் தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

## டெல்டாவுக்கு விழயல் தர முடியவில்லை.... இந்தியாவுக்கு விடியல் தரப்போராங்களாம்..

சவுந்தரராஜன் கூறிய

புதுவை கவர்னர் டாக்டர் தமிழிதை **–கவர்கார் தம<u>ி</u>டிகை கீண்டல்** மிடியலை கொடுக்க

் தமிழக முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா விவசாயிகளுக்கு காவிரி நீரை வாங்கி கொடுத்து விடியலை கொடுக்க முடியவில்லை. இப்போது இந்தியாவுக்கு விடியல் கொடுக்கப்போகிறோம் என்கிறார்கள். கேட்டால் சிரிக்கத்தான்

அதை கேட்டால் சாம்கைற்ற... இதான்றுகிறது. கர்நாடகத்தில் இவர்கள் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கும் நடக்கிறது. இங்கும் கூட்டணி யாகத்தான் இருக்கி றார்கள். கர்நாடக முதல் – மந்திரியிடம் பேசி காவிரி `தண்ணீரை பெற்றுக்கொடுக்க காவிரி முடிய வில்லை. ஒரு மாநிலத்திற்குள் இருக்கும் பிரச்சி னையை தீர்த்து விடியல் தர முடியாத வர்களால் இந்தியாவுக்கே எப்படி

மும்பையில் கூடி ஆலோசித்து இருக்கிறார்கள். ஆனால் முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றை செய்ய மறந்துவிட்டார். முன்பெல்லாம் இந்தி தெரியாது போடா என்ற பனியனை தான் அணிந்து கொண்டு இருந்தார்கள். இப்போதும் அப்படியே அணிந்து தான் மும்பைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை

செய்யவில்லை. இப்படி பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் கூத்துக்களை பார்க்கும்போது 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியா தவன் வானத்தில் ஏறி வைகுண்டத்தை காட்டு வேன் என்றானாம்' என்ற கதையில் நான் ஒவ்வொரு மாநி லத்திலும் பிரச்சி னையை

தீர்க்க முடியாதவர்கள் நாங்களெல்லாம் சேர்ந்து இந்தியாவை காப்பாற்ற போகிறோம் என்று கை கோர்த்து இருக்கிறார்கள்.



ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த கடைசி ஆயுதமும் கைநழுவி போனது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதன்மூலம் இனி அ.தி.மு.க. என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லாமல் ஆகிவிட்டது.

அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தபோது தனிக்கட்சி தொடங்கலாம் என்று சிலர் ஐடியா கொடுத்து

தனிக்கட்சியா? அப்படி ஆரம்பித்தால் நமக்கும் அ.தி. மு.க்.வுக்கும் தொடா்பு இல்லைன்னு நாமே ஒதுக்கியதுபோல் ஆகிவிடும். இந்த மாதிாி தெருவுக்கு போகும் வழிகளை சொல்லாதீங்க... என்று விரக்தியுடன் கூறி இருக்கிறாா்.



காவிரி தண்ணீரை வைத்து பா.ஜனதா அரசியல் செய்கிறது. காநாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் உறுதியாக இல்லை.

ஆனால் பா.ஜனதா தண்ணீர் திறக்கக்கூடாது என்று அரசியல் செய்வதால்தான் அரசும் தயங்குகிறது. அங்குள்ள பா.ஜனதாவை இங்குள்ள அண்ணாமலை ஒரு வார்த்தைக்கூட கண்டிக்கவில்லை என்று தமிழ்க காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குறை

இதுபற்றி அண்ணாமலையிடம் கேட்டபோது பலமாக சிரித்துவிட்டார். அணை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. திறப்பதற்கான சாவியும் அவர்களிடம்தான்



#### கேப்டனின் ஒரு வார்த்தை கேட்க... – பார்த்தசார்த் இதங்கம்

கமகமத்த கறி விருந்துடன் தே. மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா களைக்கட்டியது. விழாவுக்கு விஜயகாந்தையும் அழைத்து வந்திருந்தார்கள். அவரால் எதுவும் பேச முடியாத நிலையில் கட்டை விரலை தூக்கி மட்டும் காட்டினார். திரண்டிருந்த தொண்ட ர்கள் 'கேப்டன்' ஒரு வார்த்தைக்கூட பேச முடியவில்லையே என்று ஆதங்க ப்பட தவறவில்லை. இது குறித்து தே.மு.தி.க. துணைச் செய லாளா பார்த்தசாரதி யிடம் கேட்ட போது, பாத்தசாரது யடம் கேட்ட போது, "தலை வா மீது இருக்கும் பற்று இன்னும் குறையவில்லை என்பதை யே, தமிழ்நாடு முழுவதுமி ருந்து வந்த கூட்டம் காட்டுகிறது. அவரது உடல்நிலை சரியாக இருந்தால் தமிழ்நாட்டின் நிலைமையே வேறு. அவர் ஒரு வார்த்தை பேசி னால் போதும்... தமிழக அரசியலே மாறி விடும். அதற்கான முயற்சி களையும் செய்து வருகிறோம்" என்றார்.

# தாங்கள் கொண்டுவந்த தீட்டத்துக்கு எத்ராக போராடும் ஒரே கட்சி தி.மு.க.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு திட்டத்தை கொண்டு வருவதும், அதன் பிறகு அதே திட்டத்தை எதிர்ப்பதும் இந்தியாவில் தி.மு.க. வால் மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் அந்த கட்சியை பார்த்து நாடே சிரிக்கிறது என்றார் அ.தி.மு.க. முன்னாள்

-நத்தம் வீசுவநாதன் கண்டல்



அமைச்சர் நத்தம் விசுவநாதன். தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தோவுக்கான மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போதே தி.மு.க. எதிர்த்து இருந்தால் வந்திருக்காது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வேறு வழியில்லாமல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது.

மசோதா வரும்போது விட்டுவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் இப்போது பயிற்சி வகுப்புகளையும் ரத்து செய்து விட்டு போராடுகிறார்கள். தங்களுக்கு தெரியும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அதேபோல்தான் கச்சத்தீவையும் எழுதி கொடுத்து விட்டு இலங்கையிடம் இருந்து திருப்பி வாங்குங்கள் என்று போராடுகிறார்கள். இவை எதுவும் நடக்காது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் என்றால் உண்மையிலேயே இந்த அரசு திராவிட மாடல் அரசுதான்.

## சொல்வதெல்லாம் உண்மைதான் ஆனால் சாத்தியமாகுமா ?

ழுத்தூசன்

ஒரே நாடு ஒரே தோதல் என்று எழுந்துள்ள பிரச்சினை பற்றி இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:– அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவதால் கோடிக்கணக்கில் நிதி வீணாக செலவழிகிறது .அதிகாரிகள் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட தேர்தல் நடத்துவதில் தான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்பதெல்லாம் உண்ணைக்

இதற்கு ஒரே தீர்வு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சரியாக இருக்காது .ஏற்கனவே 1967 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தான் அயலில் இருந்தது .அதன் பிறகு தான் மாற்றங்கள் கொண்டு

வரப்பட்டது. வரப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி தேர்தலையும் நடத்தி முடித்து
விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் .சட்டமன்றங்கள்
கலைந்தால் என்ன செய்வது ?ஒருவேளை பாராளுமன்றமே
கவிழ்ந்து போனால் என்ன செய்வது ? இதற்கு தீர்வு என்ன
சர்வாதிகார நாட்டில் தான் இது சாத்தியமாகும். ஜனநாயக நாட்டில் சாத்தியம் இல்லை .ஆனால் சாத்தியம் இல்லாத ஒரு திட்டத்தை மோடி திணிக்க பார்க்கிறார் என்றார்.

Chennai **September 02, 2023** 



சந்திக்க விரும்புவதாக டுவிட்டரில் தகவல் அனுப்பிய

# மும்பை தமிழ் சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

# நேரில் வரவழைத்து பேசினார்

மும்பை, செப்**.2**– மும்பை சென்றிருந்த முதல்—அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மும்பையை சேர்ந்த வேணுகோபால் டுவிட்டர் மூலம் வேண்டு கோள் விடுத்திருந்தார்.

அதில் மும்பைக்கு உள்ள வருகை தந்து தங்களை வரவேற்கி றேன். என்னுடைய மகள் உங்களை சந்திக்க விரும்பு கிறாள். எனவே தயவு கூர்ந்து

கிராண்ட் வையாக் ஓட்டலில் சந்திக்க நேரம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டிருந்தார்.

இது தொடர்பாக அவரது அய்யங்கார் என்பவர் மகள் டுவிட்டரில் குரல் பதிவிட்டது வடிவில்

நான் உங்களை பெரிதும் விரும்புகின்ற காரணத்தால் உங்களை குடும்பத்துடன் ஆர்வமாக சந்திக்க உள்ளேன். இந்த தருணத்தில் நீங்கள் மும்பை வருவதால் நீங்கள் தங்கி இருக்கும் அதுவும் எனக்கு நல்

விட்டது. என்னுடைய பெற்றோரும், தாத்தாவும் உங்களை பெரிதும் விரும்பு வார்கள். உங்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தங்கி இருந்த இடத்திற்கு அவர்களை வரவழைத்து சந்தித்து பேசி, அச்சிறு மியையும், அவரது குடும் பத்தினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கு முற்றுப்புள்ளி

# கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்

### தினேஷ்குண்<del>ட</del>ுராவ் அறிவிப்பு

சென்னை, செப்.2-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவியது. கட்சி மேலிடம் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை. இதனால் தொண்டர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் கும்ப கோணத்தில் நடைபற்ற காங்கிரஸ் மண்டல மாநாட்டில் தமிழக காங்கி ரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவும் கலந்து கொண்டார். அப்போது தற்போது அதலைவர் மாற்றம் என்ற பேச்சுக்கு வைத்துவிட்டார்.

செ.ம.தொ.இ/4862/ஒப்பந்தப்புள்ளி/2023

முற்றுப்புள்ளி 🖬 வைத்தார். இது அவர் கூறியாவது:– டந் பாராளுமன்ற தேர்த் லில் கே.எஸ் அழ கி ரி தலைமையில் தேர்தலை சேந்தித்த

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலையும் கே.எஸ்.அழகிரி தலைமை யில் தான் சந்திப்போம் என்று உறுதியாக நம்புகி றேன். தேர்தலை சந்திக்கவும், மிகப் பெரிய வெற்றியை ஈட்டவும் கே.எஸ்.அழகிரி யுடன் அனைவரும் ஒற்றுமை யாக இணைந்து உழைக்க வேண்டும்

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கு முற்றுப்

செயல் அலுவலா், அருள்மிகு சுவா்ணபுாீஸ்வரா் திருக்கோயில் ஆண்டாங்கோயில், வலங்கைமான் வட்டம்

வைத்தார்.	இந்	து சமய அ	<sub>நாமு</sub> அரசு றநிலைய	பத்துறை	100 1924 - 2023
இது அவர் கூறியாவது:— க ட ந் த பாராளுமன்ற	ஒப்பந்த வகை ஒட்டுமொத்தம்/இனவிலைமுறை மிண்ணணு இாண்டாவது அழைப்பு ஒப்பந்தபுள்ளி அறிவிப்பு எண்: / 2023–24/நாள்: செயல் அலுவலர், அருள்மிகு கூள்ணபுர்ஸ்வரர் திருக்கோயில், ஆண்டாங்கோயில், வலங்கையான் வட்டம் அவர்களால் இந்து சமய அறநிலையத்துறை / தமிழ்நாடு, அரசுத் துறையில் பதிவு பெற்ற திருக்கோயில் திகுப்பணிகளில் அனுமவம் வாய்ந்த ஸ்தபதி / சிற்பியிடமிருந்து கீழ்க்கண்ட பணிகளுக்கான மின்னனு இரண்டாவது அழைப்பு ஒப்பந்தபுள்ளிகள் வரவேற்கப்படுகிறது.				
தேர்தலில் கே.எஸ்.	1909	பணியின் தோரய நதிப்பு (ரூ. லட்சத்தில்) வை	ற் ம்புத் பணிக் ாகை காலம்	ஒப்பந்தக்காரர் தகுதி	முன்வைப்புத் தொகை வரவு வைத்துக் கட்ட வேண்டிய அலுவலர்
அ ழ கி ரி தலைமையில் தேர்தலை	திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்தல் — அருள்மிகு கவர்ண புரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டாங் கோயில், வலங்கைமான் வட்டம். திருவாரூர் மாவட்டம்—04374—264575		ந. 12 100/– மாதங்கள்	இந்து சமய அறநிலை –யத்துறை/ தமிழ்நாடு அரசுத் துறையில் பதிவு பெற்ற ஸ்தபதி / சிற்பி	செயல் அலுவலர் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், ஆண்டாங் கோயில், வலங்கைமான் வட்டம் (மின்னனு மூலம்)
சந்தித்தி காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றி	திருவாரூர் பாவட்டத்தில் மேற்கண்ட பணிக்க https://tntenders.gov.in என்ற இணையதள பெறும் நாள் 04.09.2023 முதல் 21.09.2023 மா மற்றும் நேரம் 21.09.2023 மாலை 5.00.மணி காலை 11.00 மணிமுகல்	் முகவரியினை அணு <b>ாலை 5.00மணி</b> வரை மு	கவும். மறு ஒப்பந் று ஒப்பந்தபுள்ளி உ rளி இணையதளம்	தப்புள்ளி ஆவணங்கள் யூவணங்கள் இணையத ம் மூலமாக திறக்கப்படுப்	ர இணைய தளத்தில் கிடைக்கப் ளத்தில் சமாப்பிக்கும் கடைசி நாள்

வெற்றி

### பெற்றது. एम.एफ.एल. MADRAS FERTILIZERS LIMITED (A Government of India Undertaking)

CIN - L32201 TN1966GOI005469 Regd. Office : Manali, Chennai 600 068. Tel No.25942281/25945489/25945203 Website : www.madrasfert.co.in email: cs@madrasfert.co.in / cosec@madrasfert.co.in

NOTICE OF THE 57th ANNUAL GENERAL MEETING - SEPTEMBER 25, 2023 & BOOK CLOSURE NOTICE is hereby given that the 57th Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Monday, September 25, 2023 at 11.00 a.m. (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) without the physical presence of the members at a common venue, to transact the businesses as set out in the Notice of the AGM in compliance with the applicable provisions of the Companies Act, 2013 (the "Act") and the rules framed thereunder read with General Circular 14/2020 17/2020, 20/2020, 02/2021, 02/2022, 10/2022 dated 8th April 2020, 13th April 2020, 5th May 2020, 13th January 2021, 5th May 2022 and 28th December 2022 respectively issued by the Ministry of Corporate Affairs and the provisions of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015 (the "Listing Regulations") read with Circular Nos. SEBI/HO/CFD/CMD1/ CIR/P/2020/79 dated May 12, 2020, SEBI/ HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021, SEBI/HO/CFD/CMD2/ CIR/P/2022/62 dated May 13, 2022 and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 issued by the Securities and Exchange Board of India. The Shareholders are hereby informed that the Notice of the AGM and the Annual Report has been sent on Friday, 1st September, 2023 to those Members whose e-mail addresses are registered with the Company / Registrar and Share Transfer Agent (RTA) or with their respective Depository Participants ("DPs").

The Notice of the 57th AGM along with the Annual Report of the Company are available on the website of the Company at www.madrasfert.co.in, on the website of National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of National Securities Depository Limited (NSDL) at www.evoting.nsdl.com, from where these documents may be downloaded. Shareholders may please note that no physical / hard copy of these documents will be sent by the Company. The instructions for joining the 57th AGM and the manner of participation in the remote e-voting or casting vote through the e-voting system during the 57th AGM are provided in the Notice convening the 57th AGM.

Pursuant to Section 91 of the Companies Act, 2013 and Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (Listing Regulations), Notice is also given that the Register of Members and Share Transfer Books shall remain closed from September 19, 2023 to September 25, 2023 (both the days inclusive) for the purpose of 57th AGM

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the Secretarial Standard on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India, each as amended from time to time, the Company is pleased to provide remote e-voting facility to its Members for transacting all the businesses as stated in the Notice through e-voting services being provided by National Securities Depository Limited (NSDL). Any person, who acquires shares and becomes a Member of the Company after sending the Notice and holding shares as of the cut-off date i.e. September 18 2023 may also obtain the Login ID and Password by sending a request at evoting@nsdl.co.in. If the Members are already registered with NSDL for remote e-voting, then they can use their existing User ID and Password for casting their votes.

The remote e-voting period commences on September 22, 2023 at 09.00 a.m. (IST) and ends on September 24, 2023 at 5.00 p.m. (IST). During this period, Members of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date i.e. September 18, 2023 may cast their votes electronically. The e-voting module shall be disabled by NSDL for voting thereafter. The voting rights of the Members shall be in proportion to their shares of the paid-up equity share capital of the Company as or

The Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the Meeting but shall not be entitled to cast their vote again. The Chairman shall, at the AGM, at the end of discussion, allow voting by use of e-voting services being provided by NSDL for all resolutions on which voting is to be held, for all those Members who are attending the AGM but have not cast their votes by availing the remote e-voting facility.

In terms of the relevant Circulars of the Ministry of Corporate Affairs, there is no provision for appointment of proxies for the meeting.

Members desirous of speaking at the meeting may register themselves as a speaker by sending their request latest by September 18, 2023 mentioning their name, demat account number / folio number, email id, mobile number at cs@madrasfert.co.in cosec@madrasfert.co.in. It may please be noted that there will be no option for spot registration and so only those shareholders who have registered through the above process will be able to speak at the meeting.

In case of any queries / grievances pertaining to remote e-voting (before the AGM and during the AGM), the Members may refer to the Frequently Asked Questions (FAQ) for Shareholders and e-voting manual for Shareholders available in the "Download" section of www.evoting.nsdl.com or call on toll free No.1800-222-990 or send a request to evoting@nsdl.co.in or to the Company Secretary of the Company at cs@madrasfert.co.in/cosec@madrasfert.co.in

> **Kishor Rungta** Chairman & Managing Director (Additional Charge) DIN: 00231106

## இந்தியா கூட்டணியில் தி.மு.க. தொகுதி பங்கீட்டில் பெரிய மாற்றம் இருக்காது

சென்னை, செப். 2-மும்பையில் நடந்து முடிந்த இந்தியா கூட்டணி கட்சிகள் உட்டத்தில் கூட்டணி கட்சி களுக்கு இடையே தொகுதி பங்கீட்டை விரைந்து முடிக்க தீர்மானிக்கப் பட்டது**.** 

இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்துக்கு முன்னரே தொகுதி பங்கீட்டை உறுதி செய்ய எல்லா பங்கட்டை உறுத எசய்ய எண்க கட்சிகளும் தீர்மானித்துள்ளன. தமிழகத்தை பொறுத்த வக கணிசமான வாக்கு வங்கிகளை

கொண்டுள்ள பல கட்சிகள் தி.மு.க. கூட்ட ணியில் அங்கம் விகிக் கின்றன. காங்கிரஸ் எம். பி. கூறும்போது, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான் கூட்டணி திட்டத்தட்ட **9**5 சதவீத வெற்றி பெற்றது. அந்த கூட்டணி அப்படியே உள்ளது. ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் மிகக் குறைந்த இடங்களே ஒதுக்கப் பட்டதால், நாங்கள் அனைவரும் வெற்றி பெற் றோம். சீட் எண்ணிக்கையில் கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார். அ.தி.மு.க. – பாரதீய வல்கள் பரவி வருகிறது.

வேண்டாம் என்று முடிவு செய்துள்ள நடிகர் கமல்ஹாசன் தி.மு.க.— காங்கிரஸ் கூட்டணியில் இணையக்கூடும். தற்போது தி.(மு.க.— காங்கிரஸ் கூட்டணியில் இதை தவிர குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இருக்காது என்றே கூறப்படுகிறது.

பாரிவேந்தரின் ஐ.ஜே.கே. கட்சி மட்டும் பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து விட்டது. கடந்த தேர்தலில் பாரிவேந்தர் டைந்து தேர்த்தில் போருவந்தி பெரம்பலூர் தொகுதியில் உதயதுரியன் சின்னத்திலேயே போட்டி யிட்டார். என்வே இந்த முறை அந்த தொகுதியில் தி.மு.க.வே போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

அதே நேரம் கமல்ஹாசன் இணைந்தால் அவர் விரும்பும் தொகுதி அவ ருக்கு வழங்கப் படும் என்று கூறப்படுகிறது.

தற்போது காங்கிரஸ் கைவசம் இருக்கும் ஒருசில தொகுதிகள் மட்டும் மாறும் என்று கூறப்படுகிறது. விருது நகர் தொகுதியில் வைகோ மகனும், திருச்சியில் கே.என்.நேரு மகனும் களம் இறங்கப் போவதாக தக

வ**.உ.**சிதம்பரம் பிறந்தநாள்

### அ.தி.மு.க. சார்பில் 5-ந்தேதி மாலை அணிவித்து மரியாதை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாயி வெளியிட்டுள்ள

அறிக்கையில் கூறியிருப்ப தாவது:–

அறுமைகப்பல கூறுயருப்ப தாவது:–
இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152–வது பிறந்த நாளான 5–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு இவ்வக்கில் அனும்கும்றன அதைக்கு அகிமுக கூர்வில் இல்லத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு அதிமு.க. சார்பில் என். தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, கடம்பூர் ராஜூ, ப. மோகன், சண்முகநாதன், சி.த. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மாயாதை செலுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

### ஆல்செக் டெக்னாலஜிஸ் லிமிடெட்

CIN: L72300TN1998PLC041033 பதிவு அலுவலகம்: 4eC, வேளச்சேரி மெயின் ரோடு, ளச்சேரி, சென்னை e00042. தொலைபேசி: 0444299 7070 இணையதளம்: www.allsectech.com;

#### 24வது ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு குறித்த தகவல்

ங்கள் சட்டம், 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகள் மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ("செபி") (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிமுறைகள், 2015 (இனி "பட்டியல் விதிமுறைகள்" என குறிப்பிடப்படும்) மற்றும் மத்திய அரசு மற்றும் செபியின் பொது சுற்றறிக்கை எண் 20/2020, 14/2020, 17/2020, 02/2021, 21/2021, 02/2022 மற்றும் 10/2022 (மொத்தமாக எம்சிஏ சுற்றறிக்கைகள் என குறிப்பிடப்படும்) ஆகியவற்றுக்கு இணங்க நிறுவனத்தின் 24வது ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள வர்த்தகம் குறித்து பரிவர்த்தனை மேற்கொள்ள ஆல்செக் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் ('**'நிறுவனம்'') உறுப்பினர்களுக்கான** இருப<mark>த்து</mark> நான்காவது (24வது) ஆண்டு பொதுக் கூட்டம் ("AGM") காணொலி காட்சி ("VC)/பிற ஆடியோ காட்சி முறையில் ("OAVM") **திங்கட்கிழமை**, 25 **செப்டம்பர்,** 2023 அ<mark>ன்று</mark> மாலை 5.00 **மணிக்கு (இந்திய நேரப்படி)** நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது

தொடர்புடைய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, AGM அறிவிப்பு மற்றும் 2022 - 23 நிதியாண்டிற்கான முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள், குழு அறிக்கை, தணிக்கையாளர் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட வேண்டிய பிற ஆவணங்கள் நிறுவனம் / டெபாசிட்டரி பங்கேற்பாளர் (கள்) உடன் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள நிறுவனத்தின் உறுப்பினர் . களுக்கு ஆகஸ்ட் 31, 2023 அன்று அனுப்பப்பட்டது. மேற்கூறிய ஆவணங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் முதலீட்டாளர் தகவலின் கீழ் மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளத்தில், அதாவது, முறையே பிஎஸ்இ லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் <u>www.nseindia.comல்</u> கிடைக்கின்றன.

24வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பரிவர்த்தனை செய்யப்பட வேண்டிய அலுவல் விவரங்கள் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை / மின்னணு வாக்களிக்கும் செயல்முறை உள்ளிட்ட பிற வாக்களிப்பு விவரங்கள் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட் டுள்ளது. 24வது ஆண்டு பொதுக்கூட்ட நகல் <a href="https://www.allsectech.com/wp-content/uploads/2023/08/A">https://www.allsectech.com/wp-content/uploads/2023/08/A</a> GM-Notice-2022-23.pdf and https://www.allsectech.com/wp-content/uploads/2023/08/Allsec-Technologies-Ltd-AR-2022-23-.pdf இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புத்தக மூடல்:

நிறுவனங்கள் சட்டம், 2013 ("சட்டம்") பிரிவு 91, நிறுவனங்களின் விதி 10 . (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014 மற்றும் பட்டியலிடுதல் விதிமுறைகளின் விதிமுறை 42 ஆகியவற்றின்படி, செ<mark>ப்டம்பர், 19, 2023 முதல</mark>் செப்டம்பர் 25, 2023 வரை (இரண்டு நாட்களையும் உள்ளடக்கியது) மூடப்பட்டிருக்கும். ஆண்டு பொதுக் கூட்ட அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு நிறுவனத்தின்

உறுப்பினராகி, கட்ஆஃப் தேதியின்படி பங்குகளை வைத்திருப்பவர், ஆண்டு பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முறையில் User ld மற்றும் பாஸ்வேர்டைப் பெறலாம். . AGMன் போது தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் மின்னணு

வாக்களிப்புக்கான வழிமுறைகள்: நிறுவனங்களின் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள், 2014ன் விதி

20, சட்டத்தின் பிரிவு 108 மற்றும் பட்டியலிடுதல் ஒழுங்குமுறைகளின் ஒழுங்குமுறை 44 ஆகியவற்றுக்கு இணங்க, சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் ("CDSL") வழங்கும் மின்னணு வாக்குப்பதிவு முறை தளத்தை (மின்னணுவாக்களிப்பு) பயன்படுத்தி, ஆண்டு பொதுக் கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களில் தங்கள் வாக்கு உரிமையைப் பயன்படுத்துவதற்கான வசதியை நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு

ஆண்டு பொதுக் கூட்டத்தில் அதாவது 25 செப்டம்பர், 2023 அன்று மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி கிடைக்கும். தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்காத உறுப்பினர்கள் ஆண்டு பொதுக் கூட்டத்தில்

மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான User ld மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் வழிமுறைகள் உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. VC/OAVM மூலம் AGMல் கலந்து கொள்ள அதே உள்நுழைவு சான்றுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கான தொலைதூர

மின்னணு வாக்களிப்பு முறை AGM அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு வசதி பின்வரும் வாக்குப்பதிவு காலத்தில் கிடைக்கும்: தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு துவக்கம் : செப்டம்பர் 22, வெள்ளிக்கிழமை

2023 (இந்திய நேரப்படி காலை 9:00) தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடிவு : செப்டம்பர் 24, ஞாயிற்றுக்கிழ

2023 (இந்திய நேரப்படி மாலை 5:00) மேற்கூறிய தேதி மற்றும் நேரத்திற்கு அப்பால் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படாது மேலும் மேற்கூறிய காலம் முடிவடைந்தவுடன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொகுதி CDSL ஆல் உடனடியாக முடக்கப்படும். ஒரு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு

அனுமதிக்கப்படமாட்டார். கட் ஆப் தேதியான செப்டம்பர் 19, 2023 செவ்வாய்கிழமை, அன்று உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பலன்தரும் உரிமையாளர் பதிவேட்டில் பெயர் இடம்பெற்றுள்ள நபர் மட்டுமே தொலைதூர வாக்களிப்பு மற்றும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் வசதியை பெற உரிமை உண்டு.

தொலைதூர மின்னணு வாக்களிப்பு மற்றும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு தொடர்பாக ஏதேனும் கேள்விகள்/ தெளிவுபடுத்தல் அல்லது பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து நீங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை ("FAQs") பார்க்கவும் மற்றும் www.evotingindia.comல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு கையேட்டைப் பார்க்கவும் அல்லது helpdesk.evoting@ cdslindia.com க்கு எழுதவும் அல்லது திரு. ராகேஷ் தல்வியை (02223058542 / 022 2305 8543) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

இயக்குனர்கள் குழு உத்தரவுப்படி

நிறுவனத்தின் செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

விரைவில் பேசி முடிக்க தீவிரம்

ஆல்செக் டெக்னாலஜிஸ் லிமிடெட்டிற்காக ஸ்ரீபிரியதர்ஷினி

**தேதி:** 02.09.2023 இடம்: சென்னை